இணைப்பு I.

[46-ம் பக்கத்திலுள்ள 159-ம் எண்ணுள்ள உடுக்குறியிட்ட வினாவின் விடையைக் காண்க.]

இம்மாநிலத்தில் எம்.சி.யு. 1, எம்.சி.யு. 2, எம்.சி.யு. 4, எம்.சி.யு, 5 மற்றும் சுஜாதா ஆகிய நீண்ட இழை பருத்தி ரகங்கள் பயிரிடப் பட்டு வருகின்றன. நெட்டிழைப் பருத்தி ரகங்களை அதிகமாக விளை விக்க சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரியகுளம், சிவகாசி, திருமங்கலம் ஆகிய ஆறு பகுதிகளில் பருத்தித் தீவிர சாகுபடித் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது: தீவிர சாகுபடித் திட்டத்தின்கீழ் இறவைப் பருத்தி பயிராகும் இடங்களில் உயர்ரக நெட்டிழைப் பருத்தி ரகங்கள் பயிரிடப்படுகின்றன. சேலம், மதுரை மாவட்டத்தில் அடங்கிய குளிர்கால இறவை பகுதிகளில் எம்.சி.யு. 1-ம், எம்.யு.சி. 5-ம் பயிரிடப்படுகின்றன. எம்.சி.யு. 2 மற்றும் எம்.சி.யு. 4 ஆகிய பருத்தி ரகங்கள் இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் கோடைக்கால இறவைப் பகுதிகளில் பயிரிடப் படுகின்றன.

தீவிர பருத்திச் சாகுபடித் திட்டத்தின்கீழ் நெட்டிழைப் பருத்தியைப் பெருக்க விவசாயிகளுக்குக் கூட்டுறவுகடன், தரமான விதைகள், மான்யங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. பருத்திப் பயிரிடுவோர் நீண்ட இழை பருத்தி ரகங்களைப் பயிரிடுமாறு அறி வுறுத்தப்படுகின்றனர்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தீவிர பருத்திச் சாகுபடித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குப் பொருளாகவும் பணமாகவும் கீழ்க்கண்ட முறையில் கடன்வசதி அளிக்கப்படுகிறது.

விதைகளுக்காக	ரூ. 10
பூச்சி மருந்துகளுக்காக	ரூ. 50
இரசாயன உரங்களுக்காக	ரூ. 90
சாகுபடிச் செலவுக்கு	ரூ. 250-ஆக ஏக்கருக்கு
மொத்தம்	ரூ. 400

உயர்ந்த பருத்தி ரகங்களின் தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. இதர தேவைப் பொருள்களும் தேவை யான சமயத்தில் வினியோகம் செய்யப்படுகின்றன. பருத்தி உற்பத்தி யாளர்கள் தீவிர சாகுபடித் திட்டத்தின்கீழ் உயர்ரகப் பருத்திகளை

பயிரிடுவதால் நல்லதரமான பருத்தியையும் அதிகப்படியான மகசூலையும் கூடுதலான விலையையும் பெற முடிகிறது. விவசாயிகள் பயிரிடுவதில் புதிய முன்னேற்ற முறைகளைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு இத்திட்டத்தின்கீழ், மாதிரி விளக்கப் பண்ணைகள் அமைத்து செயல் விளக்கங்கள் செய்து காட்டப்படுகின்றன. ஒவ்வொரு பாத்திக்கும் ரூ. 125 மான்யமாக வழங்கப்படுகிறது. அகில இந்திய வானொலி மூலமாகவும் பண்ணை விழாக்கள் மூலமாகவும் உயர்ரகப் பருத்திச் சாகுபடி முறைகள் விளம்பரம் செய்யப்பட்டு அதிகப்புடியான பரப்புப் பருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவரப்படுகிறது.

பருத்தித் தீவிர அபிவிருத்தித் திட்டம் 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கோவை மாவட்டத்தில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியிலும் மத்திய அரசின் முழு உதவியுடன் நடைபெற்றுவருகிறது. கோவை மாவட்டத்தின் மூன்று இறவைப் பகுதி நிலங்களிலும் எம். சி.யு. 5 சுஜாதா ஆகிய உயர்ரக நெட்டிழைப் பருத்தி வகைகள் பயிரிடப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விதைகளுக்காக 25 சதம் மான்யமும் முதல் மூன்று மருந்து தெளிப்புகளுக்கு 25 சதம் மான்யமும் மூன்றுக்கு மேற்பட்ட மருந்து தெளிப்புகளுக்கு 33 1/3 சதமான்யமும், களைக் கொல்லி மருந்துகளுக்கு 33 1/3 சதம் மான்யமும், மற்றும் விசைத்தெளிப்பான்கள் வாங்க 25 சதம் மான்யமும் வழங்கப்படுகிறது.

இணைப்பு II.

[59-ஆம் பக்கத்திலுள்ள இனம் 4க்கான அடிக்குறிப்பைக் காண்க.]

L.A. BILL No. 19 OF 1972.

(As passed by the Assembly)

A Bill further to amend the Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land), Act, 1961.

BE it enacted by the Legislature of the State of Tamil Nadu in the Twenty-third Year of the Republic of India as follows :—

1. *Short title and commencement.*—(1) This Act may be called the Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land) Third Amendment Act, 1972.

(2) It shall be deemed to have come into force on the 1st day of March 1972.